



THE HUE AND CRY.

ISSUED ON TUESDAYS AND FRIDAYS

NOTICE.—Any person giving information leading to the apprehension of an offender, or to the discovery of stolen property, may be rewarded on the recommendation of the Inspector-General of Police. Any person found in possession of stolen articles is liable to prosecution. Applications for rewards for the capture of escaped convicts should be addressed to the Inspector-General of Prisons.

අපරැහුවරයෙකු අඩ්ලූගුණීමට ප්‍රත්වන්වෙන් කාඩු හෝ කොරේට්ටික් දොශාගුණීමට ප්‍රත්වන්වෙන් කාඩු සුන්ටිමක් යුතු ඇතුළතු යොදුනීමේ ඉස්ට්‍රෑලියා උස්ට්‍රෑලියා ජාතියා නිවෙකට තාක්ෂණීය යොදෙනු ලබ, අදා. ගම් කොරේට්ටික් යෙමෙන් වෙත නිෂ්ප්‍ර දොශාගුණීය මතුව පිරිවෙන පැමිලියෙන් යොදෙනු ලබ, අය. සැකැවියිය සිරකාරීන් අඩ්ලූගුණීමට කාඩු සිරගෙවල් මා ඉස්ට්‍රෑලියා ජාතියා ප්‍රත්වන්වෙන් ඉලුම් යුතු ඇති.

ගුර්තවාරීයයා පිශ්චත්තයි “අල්ල. න නිරුත්තු තෙමකීන් කණ්ඩාවිශ්චත්තක්වුපත්ත් අත්වික්මිත පෙරුවක් මුළු පෙන්වනු ලබයි” නිරුත්තු තෙමකීන් පෙරෙලින් මුළු පෙන්වනු ලබයි. නිරුත්තු තෙමකීන් සවත් නිරුත්පවරුක් ට්‍රීජ්‍රොජ්‍රාය් වෘත්තිකාවක් ක්‍රියාත්මක නිරුත්තු තෙමකීන් වෙතුම් මුළු මුළු පෙන්වනු ලබයි. නිරුත්තු තෙමකීන් සිරුම් මුළු මුළු පෙන්වනු ලබයි.

ACCUSED PERSONS WANTED.

MUTUMERENNA DONIS APPU ; charged with voluntarily causing hurt with knife at Pottewela on December 30, 1900 ; is a Sinhalese of the Halagama caste ; religion, Buddhist ; occupation, cultivator ; age, 28 years ; height, 5 ft. 6 in. ; make, somewhat thin ; complexion, fair ; nose, pointed ; eyes, hazel ; hair, long and tied in a knot ; moustaches and beard, sparse ; has vaccine marks : birthplace, Talalla in Wellaboda patty, Matara ; general residence, Pottewela in Giruwa patty west ; haunts Beliattekada, Hakmanakada, Talalla, and Ranchagoda ; uncle, Mutumerenna Christian Appu ; cousins, Mutumerenna Cornelis, Constable Arachchi, and Mutumerenna Andris ; a brother is living at Ranchagoda ; is well known to the Vidane Arachchies of Talalla and Pategama and to the Headmen of Pottewela. The Police Magistrate of Matara has issued warrant No. 4,934 for his arrest.

Possibly picked up by a passing vessel the following two convicts escaped from custody in the Andaman Islands :—

(1) AZAM ; caste, Awan ; religion, Mohammedan ; father, Ahamad ; crime, dacoity with murder and murder ; sentencing court, Jhelum, Punjab ; sentence and date of sentence, life, May 31, 1897 ; date of escape, January 21, 1901 ; place from which escaped, tea garden, Navy Bay, Port Blair ; wheat complexion ; inoculation mark on right arm, a boil mark on left knee, and a hurt mark on left leg.

(2) NANHE KHAN ; caste, Pathan ; religion, Mohammedan ; father, Ali Husain Khan ; crime, dacoity ; sentencing court, Bairelles, N. W. P. ; sentence and date of sentence, life, March 24, 1898 ; date of escape, January 21, 1901 ; place from which escaped, tea garden, Navy Bay, Port Blair ; face, long ; swarthy complexion ; a cut mark about $\frac{1}{2}$ in. right side on head, a scar on corner of right eyelid, edge of left ear in centre cut, a round scar about 8 annas bit on right arm, 3 in. above elbow, a black wart on back, 2 in. from middle bone and 8 in. from right shoulder, and several cut marks near it, a boil mark about a pice in size interior on thigh 4 in. from knee joint, and another exterior about 2 annas bit on right leg about 9 in. from knee joint.

SINNAPPODIAR ELAYATAMBY ; charged with robbery with violence at Valluveddy on January 3, 1901 ; is a Tamil of the Vellala caste ; religion, Hindu ; occupation, cultivator ; age, 40 years ; height, 5 ft. 3 in. ; make, well built ; complexion, light brown ; nose, prominent ; teeth, regular ; hair, black and cropped ; moustaches and beard, shaved clean ; has some tattooed marks on right forearm ; birthplace and general residence, Valluveddy in Vadamaradchi west, Jaffna ; haunts Perak in Straits Settlements ; married : wife, Tankam of Valluveddy ; has no children ; keeps a mistress named Parupathy of Valluveddy ; brother-in-law, Thampar Kathirippillai of Tellippalai ; father-in-law, Kathirkamar Thampar of Valluveddy ; cousin, Kanthar Vallipuram at Perak ; is well known to the Police Vidane of Valluveddy. The Police Magistrate of Point Pedro has issued warrants Nos. 6,022 and 6,064 for his arrest.

BUNGAH ; charged with theft of Rs. 70.77 at Nuwara Eliya on February 23, 1901 ; is a Sinhalese of the Goigama caste ; religion, Buddhist ; occupation, cooly ; age, 25 years ; height, 5 ft. 4 $\frac{1}{2}$ in. ; make, well built ; complexion, dark ; teeth, regular ; left eye, blind ; hair, black and tied in a knot with a piece of tape ; birthplace, Walgama, Siyane korale ; general residence, Walgama ; haunts Darnagama ; single ; father and brother at Walgama ; is well known to Podisinno of Darnagama. The Police Magistrate of Nuwara-Eliya has issued warrant No. 15,019 for his arrest.

LOST, STOLEN, OR STRAYED.

LOST.

() On February 20, 1901, from the owner's possession at Main street, Negombo : a promissory note in favour of R. M. I. Kailasam Chetty for Rs. 250 signed by the owner. A reward of Rs. 10 is offered for the recovery of the above note. Owner, Don John Andiris, St. Joseph street, Negombo.

Dropped on February 24, 1901, from a carriage opposite United Club, Nuwara Eliya : a fawn waterproof cape, lined with gray striped silk. A reward of Rs. 3 is offered for its recovery. Owner, Mrs. W. H. Walker, Bellwood, Nuwara Eliya.

STOLEN.

On February 14, 1901, from the goods shed at Nanu-oya railway station : 18 children's silk sashes, 4 galatia blouses, 12 pairs of ladies' combs, and 3 sun hats. Owners, Messrs. Cargills, Nuwara Eliya.

On February 21, 1901, from the powder room at North Matale estate, Matale : 36 lb. gunpowder, 24 $\frac{1}{2}$ lb. shots, and 1,090 caps. Owner, Mr. A. N. Krickenbeck, North Matale estate.

ஒக்டோப்ரம் காலனி ஈருளை.

உசி 1898 க்கு பிறகு மக 6 வெளி தீய அதிக 1,526 கோரை அல்லை அகவேரே விஷங்களுடும் காலனை விழுதை விழுதை காலனை காலனை காலனை.

உசி 1900 க்கு பிறகு அதிக 15 வெளி தீய அதிக 1,753 கோரை அல்லை அகவேரே பூசிவிக்கலுடும் காலனை அல்லை காலனை.

உசி 1900 க்கு பிறகு அதிக 30 வெளி தீய அதிக 1,792 கொரை அல்லை அகவேரே பூசிவிக்கலுடும் வால்லை செல்லை காலனை காலனை காலனை காலனை.

உசி 1900 க்கு பிறகு அதிக 20 வெளி தீய அதிக 1,799 கொரை அல்லை அகவேரே விஷங்களுடும் பல்ளை காலனை காலனை காலனை.

உசி 1901 க்கு பெறுவதற்கு அதிக 1 வெளி தீய அதிக 1,819 கொரை அல்லை அகவேரே பூசிவிக்கலுடும் காலனை காலனை காலனை.

உசி 1901 க்கு பெறுவதற்கு அதிக 19 வெளி தீய அதிக 1,823 கொரை அல்லை அகவேரே பூசிவிக்கலுடும் காலனை காலனை காலனை.

இடிக்கத்தேடும் குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் விபரங்கள்.

முத்துமெழிரண் டோனிஸ் அப்பு ; கை00 ம் ஆண்டு மார்க்கியீர் கூங் கூங், பொத்தவெல் எக்னுமிடந் தில் வேஜுமென்று கத்தியால் காயப்படுத்தினானக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ; சிங்களவன் ; ஹலகம் சாதி ; புத்த சமயி ; வேளாண்மைத்தொழில் ; வயது-உசு ; உயரம்-உசு அடி சு அங்குலம் ; சாடையாய் மெல்லிய திரேகம் ; சேர்த்தியான சிறம் ; மூக்கு-குரியத ; கண்கள்-சென்னியம் ; தலைமயிர்-நீளம், கொண்டையாய் கட்டப்பட்டது ; மீசையும் தாடியும்-அடர்த்தியிலை ; பாலகுத்திய அடையாளங்களுண்டு ; பிரந்தவிடம்-மாத்தநையைச் சேர்ந்த வெள்ளபொடு பத்துவில்குக்கும் தலல்ல ; பொதுமிகுப்பிடம்-கிறவாபத்து மேற்கிலிருக்கும் பொத்தவெல் ; ஆசாடிமிடங்கள்-பெலியட்டகலை, நாக்மணைகடை, தலல்ல, நஞ்சகொடை ; மாமன்-முத்துமெழிரண் சிறித்தியன் அப்பு ; மச்சான்மார் கொண்ததாப்பு ஆஸ்கியாகி முத்துமெழிரண் கோர்மென்னிசம், முத்துமெழிரண் அந்திரிசம் ; நஞ்சகொடையிலை ஒரு சகோதரவிருக்கிறான் ; தலல்ல பட்டகம் என்னுமிடங்களின் விதானை ஆராச்சிகளுக்கும், பொத்தவெல் தலமைக்காரர்களுக்கும் இயைன் நல்லாய்த் தெரியும். மாத்தநைப் பொலிஸ் கீத வரன் இவளைப் பிடிக்க விட்டிருக்கும் விருந்தின் இலக்கம் சக்காக.

அடியில் சொலலப்பட்டிருக்கும் மறியற்காரர்களிருவரும் அந்தமான் தீவில் அறுக்கையிலிருந்து தப்பி ஓடிவிட்டார்கள், ஒடுக்க கப்பல் ஒன்று எடுத்திருக்கக்கூடும் :

(a) அசாம் ; சாதி-அவான் ; முகம்மது சமயி ; தகப்பன்-ஆமத் ; குற்றங்கள்-அடித்தப்பறித்து கோலி, கோலி ; தீர்ப்பு சொன்ன கோடு-பஞ்சாபிலை இருக்கும் ஜீலம் ; தீர்ப்பும் திகதியும்-சிவியம்வரைக்கும், குற்கள் ம் ஆண்டு வைகாசியீர் கூங் கூங் ; தப்பிதூன் திகதி-ககங் ம் ஆண்டு வைத்து உக கூங் கூங், தப்பிதூன் இடம்-போர்ட்பிளீயாரிலிருக்கும் சேவிபேயைச் சேர்ந்த தேயிலை தோட்டம் ; கோதுமை சிறம் ; வலது புயத்தில்-பரல் குத்திய அடையாளம் ஒன்றும், இடது முளங்காலிலை ஒரு கட்டு அடையாளமும், இடது காலி ஒரு காய அடையாளமும் உண்டு

(b) கண்ணி கான் ; சாதி-பேதன் ; முகம்மது சமயி ; தகப்பன்-அலில் சேங்கான் ; குற்ம்-கூட்டத்து. டன் அடித்துப்பறித்தல் ; தீர்ப்பு சொன்ன கோடு-வடமேற்குமாகாணத்தில்குருக்கும் பெய்றல்ல ; தீர்ப்பும் திகதி யும்-சிவியம்வரைக்கும், கவுக்கும் ஆண்டு வைகாசியீர் கூங் கூங் உக கூங் கூங் ; தப்பிதூன் திகதி-ககங் ம் ஆண்டு வைத்து உக கூங் கூங், தப்பிதூன் இடம்-போர்ட்பிளீயாரிலிருக்கும் சேவிபேயைச் சேர்ந்த தேயிலை தோட்டம் ; முகம்-நீளம் ; கபில சிறம் ; தலையின் வலதுபக்கத்தில்-ஒரு வெட்டு அடையாளமும், வலது கண்மடவின் குலையிலை ஒரு தழும்பும் உண்டு ; இடது காதின் ஓரத்தின் கடுவிலை வெட்டு உண்டு ; வலது புயத்தில்-முளங்கையிலிருந்து கூங் அங்குலம் மேலாக அ.அனுபாருப்பமுள்ள வட்ட தழும்பு ஒன்றும், முதலில் கடிமுள்ளிலிருந்து உ அங்குல அராததிலும், வலது கோளிலிருந்து அ அங்குல அராததிலும் கறுப்புப்பமுள்ளி ஒன்றும், இதற்குக்கிட்ட அநேக வெட்டு அடையாளம் களும் உண்டு ; ஏற்குறைய ஒரு காச பருப்பமுள்ள கட்டு அடையாளம் ஒன்று தடையிலைப்பக்கத்தில் மூன்கால பொருத்திலிருந்து ச அங்குல அராததிலும், ஏற்குறைய கட்டு அடையாளம் ஒன்று வலது காலல் வெளிப்பக்கத்தில் மூன்கால பொருத்திலிருந்து ஏற்குறைய க அங்குல தரத்திலும் உண்டு.

சிங்கப்பொடியர் இளைய கம்பி ; கை00 ம் ஆண்டு வைத்து உக கூங் கூங், வலலுவெட்டியில் ஆறுபாடுசெய்த அடித்துப்பறித்தானாக் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ; தமிழன் ; வேளாளன் ; இந்து சமயி ; வேளாண்மைத்தொழில் ; வயது-சு-0 ; உயரம்-உசு அடி ; கலல் திரேகம் ; வெனிறின் சிறம் ; மூக்கு-தோற்றமானது ; பற்கள்-ஒழுங்காளை ; சலைமயிர்-கறுப்பு, கதசரிக்கப்பட்டது ; மீசையும் தாடியும்-துப்பரவாய் சவரம்பண்ணப்பட்டது ; வலதுமூன்னங்கையிலைசிலை பச்சைசுகுத்து அடையாளங்களுண்டு ; பிரந்தவிடமும் பொதுமிகுப்பிடமும்-இயாற்ப்பாளனம், வடமறைச்சு மேற்கிலிருக்கும் வலதுவெட்டி ; ஆசாடிமிடம்-சிங்கப்பூர் பகுதியிலிருக்கும் பிரீக் கு கண்ணம் முத்துவள் ; மைலை-வலலுவெட்டியிலிருக்கும் சுங்கம் ; பிள்ளைகளிலைவு ; வலதுவெட்டியிலிருக்கும் பாறுப்பதின் எண்ணப்பள்ளி வலதுவைப்பட்டியாக வைத்திருக்கிறான் ; மச்சான்-தெல்லிப்பளையிலிருக்கும், தமபச்சக்ரிப்பள்ளி ; மாமன்-வலதுவெட்டியிலிருக்கும் கதிர்கையர் தம்பர் ; மச்சான்-பீருக்கிலிருக்கும். கந்தர் வலலிபுரம் ; வலதுவெட்டி பொலிஸ் விதானைக்கு இவளைப் பராத்து வெட்டு வெட்டு கீதவரன் இவளைப் பிடிக்க விட்டிருக்கும் விருந்துகளின் இலக்கங்கள் கூடலை, கூடகை.

புஞ்ஜா ; கை00 ம் ஆண்டு மாசியீர் உக கூங் கூங், குறவேலையில் எ0 ரூபாய்களையும் என சதங்களையும் களவர்களுடைய குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ; சிங்களவன் ; கொய்க்கமச் சாதி ; புத்த சமயி ; நெறியில்-கூலி ; வயது-உசு ; உயரம்-உசு அடி அங்குலம் ; கலல் திரேகம் ; கறுவலை ; பற்கள்-ஒழுங்காளைவு ; இடது கண்குருதி ; தலைமயிர்-கறுப்பு, ஒரு தண்டு காடவளிலை கொண்டையாய் கட்டப்பட்டது ; பிரந்தவிடம்-சேனாகோதையிலிருக்கும் வலகை ; பொதுமிகுப்பிடம்-வலகை ; ஆசாடிமிடம்-தறுவாகம ; கலியைனம் முடியாதவன் ; தகப்பனும் சகோதரதும் வலகைத்திலிருக்கிறான் ; தறுவாகமத்திலிருக்கும் பொடிசின்னோவுக்கு இவளைப் பிடிக்க விட்டிருக்கும் விருந்துகளின் இலக்கம் கடுகை.

ஏற்றுமறோதை, வையுவோதை, அவைத் துறோதை.

கானுமறபோனது.

கூடும் ஆண்டு மாசிமீ உடன் வரும், நீர்கொழும்பிலிருக்கும் மெயின் ஸ்டிரிட்டில் சொந்தக்காரருடைய சுத்திலிருந்து : சொந்தக்காரருடைய கைளூத்துள்ள ஆர். எம். எல். கைலாசம் செட்டி பேர்ப்பட்ட உண்டு ரூடைய வாக்குமுறிப் பத்திரம் க. கண்டெடுத்துக் கொடுப்பவருக்கு ரூபாய் கட வெகுமதி கொடுக்கப்படும். சொந்தக்காரன், டோன் ஜோன் என்றில், செண்ட் ஜோசுவ் ஸ்டிரிட், நீர்கொழும்பு.

கூடும் ஆண்டு மாசிமீ உடன் வரும், நூலோயா மேல்கை ஸ்டேசனிலிருக்கும் யீஸ்ட்டப் கிளைபிக்கு முன்பதாய் ஒரு குதிரைக் காத்தையிலிருந்து : மான் நிறமுள்ள மஜிக்கோட்டி க, சாம்பலிறக் கேடுகள்போட்ட பட்டிச்சீலை உண்ணுக்குப் போட்டிருக்கு. இதைக் கண்டெடுத்துக் கொடுப்பவருக்கு ரூபாய் கட வெகுமதி கொடுக்கப்படும். சொந்தக்காரி, மிசர்ஸ் டபிஸ்யு. எச். வாக்கர், “பெல்லூட்” நவெரலியர்.

களவுபோனது.

கூடும் ஆண்டு மாசிமீ கால் வரும், நூலோயா மேல்கை ஸ்டேசனிலிருக்கும் சாமரன் முனிவ்த்தலிலிருந்து : பிள்ளைகள் இப்பைல் கட்டுகிற பட்டுலேஞ்சிகள் காலி, துரைச்சாணி பாவிக்கிற கல்லியா கோட்டுகள் கா, துரைச்சாணியின் பீபுகள் சோடி காலி, வெய்யிலுக்குப்போட்டு தொப்பிகள் கா. சொந்தக்காரர், கார்கள் சாய்பு, முவரேலியர்.

கூடும் ஆண்டு மாசிமீ உடன் வரும், பண்ணுக்கதிலிருக்கும் நோர்த் மாத்தளை தோட்டத்தில் வெழுமருடை அறையிலிருந்து : வெழுமருடை ரூத்தல் காலி, சனங்கள் ரூத்தல் உடலை, கெபடுகள் காகு. சொந்தக்காரன், மெஸ்டர் க. என். கிரிக்கன்பெக்.

கூடும் ஆண்டு மாசிமீ உடன் வரும், வடமத்திய மாகாணத்திலிருக்கும் நூபருளை தெங்ட அவுசின்ருந்து : வெள்ளி கடிகள் கறப்படு தோற்கை க, பளசு, ஜர்மன்வேலை வெள்ளி கொஞ்சுக்கி போட்டிருக்கு, வையின் பிரமாயம் சு இஞ்சு X கு இஞ்சு, இரட்டைத்துடியுள்ள துரைச்சாணியின் பொன் கடிகாரம் க, செய்தவர் Waltham & Co., Americo, அருகு கட்டாத மூக்கக் கண்ணு : க, ஒரு கண்ணுட் தலக்கமானது, மற்றது புகைநிறமானது, மூக்கு பிக்கும் கம்பி பெரன், கட்டால் Frank Muller, 1,721, Chestnut, St. Philadelphia, சிறு பேணைக் கத்தி க, பென்ஸிலிகள், அருகு கைத்தகைவேஞ்சிகள், வெள்ளி நாணயமாய் ஏறக்குறைய ரூபாய் க. சொந்தக்காரி, மின் செப்பாட். (உ) கையல் வேலையுள்ள ஏக்கட் கைவேஞ்சி க, மூலையில் Aileen என்று தேரடிருக்கு. சொந்தக்காரி, மிசர்ஸ் கில்பி ஸ்டூவாட்.

கூடும் ஆண்டு மாசிமீ உடன் வரும், பண்ணுக்கதிலிருக்கும் கபநகல் தோட்டத்தில் அரிசி குத்ததிலிருந்து : க பூசல் குலாய் அரிசி. சொந்தக்காரன், மெஸ்டர் எச். டபிஸ்யு. கெண்டி, கபநகலதோட்டம்.

கூடும் ஆண்டு மாசிமீ உடன் வரும், கொல்ஜ் தெருவிலிருக்கு செரங்சக்காரருடைய தோட்டத்திலிருந்து : தர்பூசப்பட்ட இரண்டு கரத்தை கோருக்கன். சொந்தக்காரன், டோன் டானியெல் பெறெறு, கொல்ஜ் தெரு.

கூடும் ஆண்டு மாசிமீ உடன் வரும், பண்ணுக்கதிலிருக்கும் கபநகல் தோட்டத்தில் கோவிக் கீட்டிலிருந்து : கோவிகள் இ (கறப்பு க, வெள்ளை கறப்புசிறம் க). சொந்தக்காரன், மெஸ்டர் டி. எ. ஸ்டிவாட், பண்ணுக்க.

கூடும் ஆண்டு மாசிமீ உடன் வரும், மோதறையிலிருக்கும் ஹின்னகொட பன்சாலையில் ஒரு அறையிலிருந்து : செரங்க்காரன்பேர்போட்ட சந்தண மரா ஓடி க, தாளாகவும் வெள்ளி நாணயமாகவும் ரூ. ரூபாய் 400, காவிரி உறுதிகளும், கடிதங்களும். செரங்க்காரன், சிறி தர்மரண தெருண்ணுன்சே, ஹின்னகொட பன்சாலை.

கூடும் ஆண்டு மாசிமீ உடன் வரும், கெம்பெனித்தெருவுக்கேர்க்க வேகங்கதையில் செரங்க்காரருடைய வீட்டிலிருந்து : ஒரு ஆகமப்பெட்டி மேஸ்லூடி கொஞ்சம்போல முறிச்சிருக்கிறது, சில கடுதங்களையும் காகிகங்களையும் மடக்கியிருக்கிறது. செரங்க்காரன், மிஸ்ஸில் எவ். நீ. கிரூனியர், வேகங்கதை, கொம்பெனித்தெரு.

கூடும் ஆண்டு பங்குவிமீ உடன் வரும், கறவாத்தோட்டத்திலிருக்கும் மெயிட்டலெங்ட் கிரசன்ட் இலிருக்கும் வங்களாவிலிருந்து : சின்னமேஸ (tea poy) மில போடுகிற சிறச் சீலை க, சிறு யானைத் தங்கத்தினால் செய்த யானை க, மரங்கொம்பு பிழபோட்ட வெள்ளிகட்டின் கீலை ஏழுத்துகள் E. N. H. போட்ட கடுகாசி வெட்டு கிற கத்தி க. செரங்க்காரன், மெஸ்டர் ஆர். எவ். எஸ். ரஹாயன், மெயிட்டலெங்ட் கிரசன்ட்.

களவுபோனது அல்லது அலைந்துபோனது.

கூடும் ஆண்டு மாசிமீ உடன் வரும், யாற்பாணம் அராணியிலிருந்து : க கறப்பு நாம்பன் W. W. குறி கடப்பட்டிருக்கின்றது. செரங்க்காரன், மெஸ்டர் என். வோட் அராலி, வலிகாமம் தெற்கு, யாற்பாணமா.

அறிவித்தல் தேடப்படுகிறது.

கூடும் ஆண்டு பங்குவிமீ கால் திகதி, கம்பளையிலிருக்கும் மறியவத்தையில் ஒரு குகையில் காணப்பட்ட பிரேசத்தை இன்னுரென்று மட்டுக்கட்டிம்படி ; ஆண் ; ரமிழ் ; இந்த மார்க்கம் ; வயது-ஏறக்குறைய உடு ; யெரம்-டி அடி எங்குலம் ; மெல்லிய கிரேகம் ; சாடையாக கறப்பு ; பற்கள்-ஒழுங்கானவை ; கண்கள்-கறப்பு ; தலைமயிர்-கறப்பு, பெரிய குடும்பியாய் கடப்பட்டது ; சொற்பமீசை.

முன்அறிவித்தல்களைக் குறித்த விளம்பரங்கள்

யறுட்டுகொட படரலகே கரோலின் ஹாயி ; கறகு ம் ஆண்டு வைகாசிமீ கால் திகதியைக்கொண்ட கடிலை ம் இலக்க “கீழ் எண்ட்கிரை” மில பிரசித்தப்படுத்தப்பட்ட இவன் பிழக்கப்பட்டான்.

எட்டின் மார்க்கல் ; கூடும் ஆண்டு ஆணிமீ கடு கால் திகதியைக்கொண்ட களநிகு ம் நெம்பர் “கீழ் எண்ட்கிரை” மில பிரசித்தப்படுத்தப்பட்ட இவன் பிழக்கப்பட்டான்.

வெவ்வெல் ஹூவூருக்குறு பிஸ்டோரிசா அல்லது பிஸ்டா; கக00 ம் ஆண்டு ஐப்பசினா கால் சிகிச்சையக்கொண்ட கனக ம் இலக்க “கிழு எண்ட் கிரை” யில் பிரசித்தப்படுத்தப்பட்ட இவள் இனிமேல் தேள்ளையில்லை.

பள்ளக்கொட்ட வகுன்புறக்கே நடோரிசா; கக00 ம் ஆண்டு கார்த்திகையீர் 20 ம் திகதியைக்கொண்ட கனக ம் இலக்க “கிழு எண்ட்” கிரை” யில் பிரசித்தப்படுத்தப்பட்ட இவள் இனிமேல் தேள்ளையில்லை.

பேதமஹக்குறுகே அரேஷிசா; கக00 ம் ஆண்டு மாசிமீரா கால் திகதியைக்கொண்ட கறுக ம் இலக்க “கிழு எண்ட் கிரை” யில் பிரசித்தப்படுத்தப்பட்ட இவள் பிடிக்கப்பட்டார்.

“ ஸ்ரீராம் ; கக00 ம் ஆண்டு மாசிமீரா கால் திகதியைக்கொண்ட கறுக ம் இலக்க “கிழு எண்ட் கிரை” யில் பிரசித்தப்படுத்தப்பட்ட இவள் பிடிக்கப்பட்டார்”

C. L. TRANOHELL,
for L. F. KNOLLYS,
Inspector-General of Police.

Police Office,
Colombo, March 6, 1901.